உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். சங்கீதம் 101:2

கருப்பொருள்

குடும்பத்தில் கிறிஸ்தவம்

#22

கணவனுக்கு மனைவியின் கடமைகள்

“ஏற்ற துணை”

Online Class #120

Eddy Joel Silsbee
கிறிஸ்துவின் சபை - கணியாகுளம்

உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். சங்கீதம் 101:2

குடும்பத்தில் கிறிஸ்தவம்

#22

கணவனுக்கு மனைவியின் கடமைகள்

“ஏற்ற துணை”

Online Class #120

Eddy Joel Silsbee
கிறிஸ்துவின் சபை - கணியாகுளம்

குடும்பத்தில் கிறிஸ்தவம்

#22 கணவனுக்கு மனைவியின் கடமைகள்

Online Class
#120

CHURCH OF CHRIST
KANIYAKULAM

"முந்தைய தலைப்புகள்"

குடும்பத்தை நிறுவியது தேவன்

மகிழ்ச்சியான குடும்பத்திற்கான அத்தியாவசியங்கள்

குடும்பத்தைக் குறித்ததான வேதாகம பார்வை

இன்றியமையாத செயல்கள் **(2)**

வேதாகமத்தின் பார்வையில் திருமணம் **(2)**

முன்மாதிரி பெற்றோர்கள் **(3)**

மனைவிக்கு கணவனது கடமைகள் **(6)**

கணவனுக்கு மனைவியின் கடமைகள் **(5)**

EDDY JOEL SILSBEE
+91 8144 77 6229

"வேதம் அறிவோம்" **Channel**
www.youtube.com/ joelsilsbee
Subscribe செய்யவும்

குடும்பத்தில் கிறிஸ்தவம்

#22 கணவனுக்கு மனைவியின் கடமைகள்

Online Class
#120

"ஏற்ற துணை"

துணை என்றதும் - கணவனுக்கு பணிவிடை செய்யும் தொழிலாளி என்று நினைத்துவிடவேண்டாம்.

ஆதி. **2:18 -** ஆண் மற்றும் பெண் - இருவரும் தேவனால் உண்டு பண்ணப்பட்டவர்கள் **!!** ஆதி. **2:22**

எதற்கு துணை**?** தனது கணவன் தேவனுடைய வார்த்தையை மீறாமல் இருக்க மனைவி துணையாய் இருக்கவேண்டும்.

கணவனுக்கு துணையாக தேவன் மனைவியை ஏற்படுத்தினார். மிருகங்கள் ஏற்ற துணை இல்லை என்பதையும் வேதம் பதிவு செய்கிறது. ஆதி. 2:20

CHURCH OF CHRIST KANIYAKULAM

EDDY JOEL SILSBEE
+91 8144 77 6229

"வேதம் அறிவோம்" Channel
www.youtube.com/ joelsilsbee
Subscribe செய்யவும்

குடும்பத்தில் கிறிஸ்தவம்
#22 கணவனுக்கு மனைவியின் கடமைகள்

Online Class
#120



CHURCH OF CHRIST
KANIYAKULAM

நீதி . 31:12 - கணவனுக்கு நன்மை செய்கிறாள்.

நீதி . 31:11 – புருஷன் நம்பும்படி நடக்கிறாள்.

ரோ. 13:7 – புருஷனை கனம் பண்ணவேண்டும்

1கொரி. 13:4-8 – புருஷனின் மீதான அன்பின் விளைவு..

EDDY JOEL SILSBEE
+91 8144 77 6229

”வேதம் அறிவோம்” **Channel**
www.youtube.com/ joelsilsbee
Subscribe செய்யவும்

[illegible] Online Class #120

#22 [illegible]

[illegible]..

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இதை நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. 1 John 1:5

CHURCH OF CHRIST KANIYAKULAM

EDDY JOEL SILSBEE
+91 8144 77 6229

"[illegible]" Channel
www.youtube.com/ joelsilsbee
Subscribe [illegible]